

## கடற்கரையில் காய்கறி சாகுபடி



சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறையில் திரு. T. K. வெங்கடராமன் அவர்களின் 2 கிராவுண்ட் நிலத்தை பார்த்தால் அனைவருக்கும் ஒரு மாறுதலான எண்ணம் தோன்றும். இவரது நிலம் கடற்கரையிலிருந்து 250 அடி தூரத்திலிருக்கிறது. முழுவதும் மணல் தான் இருந்தது. இங்கு தென்னை மற்றும் சவுக்கு மரங்களே வளர்க்க முடியும். அதன் காரணமாக, அங்கிருந்த நிலப் பரப்பில், மண்டபம், நிறுவனம் போன்றவை ஆரம்பித்தனர். ஆனால் இவர் அந்நிலத்தை ஒழுங்காக வருமானம் வரும் பிரிவாக மாற்ற விரும்பினார்.

### நிலத்தை தயார் படுத்துதல் :

நிலத்தை சரிசெய்யும் வேலையில் முதலாக செய்தது, நிலத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பினார். அடுத்து நிலத்தினை நன்கு தோண்டி, அங்கு பிளாஸ்டிக் ஷீட் போடப்பட்டது. பிளாஸ்டிக் விரியான் மேல், ஒரு லாரி களிமண் கொட்டப்பட்டு, பின் அதன்மேல் வைக்கோலும், சுமார் 150 கிலோ மரத்தூளும் போடப்பட்டது. இதன் மேல் 5 லாரி செம்மண்ணும், தொழு எருவும் கலந்து மூடப்பட்டது. பின் இதில் 16 சால்கள் இமைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கும், 3 கிலோ மண்புழு உரமும் தூவப்பட்டு நன்கு கிளறி விடப்பட்டது. பின் சால்கள் அனைத்திலும், தொழு எருவுடன் காய்கறிகளான கத்திரிக்காய், கீரை வகைகள் போன்றவற்றின் விதைகள் கலந்து தூவப்பட்டு முறையாக நீர் பாய்ச்சப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு கிலோ - அசோஸ்பைரீலம் (Azospirillum), பாஸ்கோ பாக்டீரியா (phosphobacteria), ரைசோபீயம் (Rhizobium) மற்றும் 50 கிலோ மண்புழு உரம் ஆகியவை கலந்து முளைத்த நாற்றுகளின் மீது தூவப்பட்டது. இதே போல் அனைத்து சால்களிலும் 6 மாதத்திற்கு ஒரு முறை முறைபடுத்தப்பட்டது.

### பஞ்சகாவ்யா :

ஒவ்வொரு வாரமும், சுமார் 2 லிட்டர் மாட்டு சிறுநீரை சுமார் 6 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கப்பட வேண்டும். கூடுதலாக ஒரு மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவும் தெளிக்கப்பட வேண்டும். அவரை போன்ற செடிகளுக்கு மரப் பந்தல் அமைக்கப்பட வேண்டும். மேலும் சால்களின் ஓரத்தில் வெங்காயம், தக்காளி

போன்றவற்றை வளர்க்களாம். இவ்வாறாக தற்போது 10 கிலோ காய்கறிகளும், 30 - 50 கட்டு கீரைகளும் ஒரு வாரத்தில் கிடைக்கிறது.

#### **வியாபார முறை :**

அருகில் உள்ள பல வீடுகளுக்கு, கீரை 7 ரூபாய்க்கும், காய்கறிகள் ஒரு கிலோ 24 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். விவசாயம் என்பது ஒரு லாபகரமான செயலாக திரு. வெங்கடராமன் கருதுகிறார். மேலும் இவரால் மணலில் காய்கறி வகைகளை சாகுபடி செய்ய இயலும் போது, அனுபவமுள்ள விவசாயிகள் இன்னும் வெற்றிகரமாக செய்ய முடியும் என்கிறார். விவசாயிகள் தாங்களாகவே வியாபாரம் செய்ய முன் வரவேண்டும். தரகர்களின்றி வியாபாரம் செய்யவேண்டும். ஏனெனில், லாபத்தில் அதிக பங்கு அவருக்கு போகிறது, மீதமுள்ள சிறிய தொகையை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அதுவும் சில ஏழை விவசாயிகளுக்கு பேரம் பேசி, குறைந்த தொகை கிடைக்கிறது.

#### **வெற்றிகரமான வியாபார முறைகள் :**

ஒரு விவசாயி, அருகில் உள்ள 10 நபர்களுக்கு தனது பொருட்களை விற்பனை செய்வாராயின், அதுவே மிக பெரிய வெற்றியாகும். மேலும், முக்கிய நகரங்களில் விவசாயம் மேற்கொள்வதற்காக தனி இடங்களை அரசு ஒதுக்க வேண்டாம் என்று திரு. வெங்கடராமன் கூறினார். விவசாயத்தின் முக்கிய செலவு, இரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் வாங்குதலாகும். ஈடுபொருளின் செலவில், 80 சதவிகிதம் இதில் செலவிடப்படுகிறது.

#### **குறைந்த ஈடுபொருள் செலவு :**

விவசாயிகள், தாங்களாகவே இயற்கை ஈடுபொருட்களை தயாரித்து கொண்டால், ஈடுபொருட்களுக்கான செலவு குறைக்கப்படும். ஒரு மாதத்தில் சராசரியாக சுமார் 2000 ரூபாய் மொத்த வருமானமாக திரு. வெங்கடராமன் பெறுகிறார். இதில் வேலையாட்கள் சம்பளம் பராமரிப்பு செலவுகள் போக சுமார் 1100 முதல் 1300 வரை லாபம் அடைகிறார்.

#### **தொடர்புக்கு :**

திரு. T. K. வெங்கடராமன்,  
117 - E, 16 வது குறுக்குத் தெரு,  
பெசண்ட் நகர், சென்னை,  
தமிழ்நாடு - 600090

மின்னஞ்சல்: bhavani\_venkataraman@yahoo.com

தொலைபேசி: 044 - 24914299

அலைபேசி: 98407 - 77459